

# Hallo Nachbarin! Hallo Nachbar!

## Regeln für das Zusammenleben - Wohnen



Reden Sie miteinander und vermeiden Sie Missverständnisse	Nehmen Sie allgemein Rücksicht. Ruhezeiten 12:15–13:15 Uhr und 22–6 Uhr, sonntags ganzer Tag	Waschmaschine und Waschküche sauber hinterlassen	Treppenhaus sauber halten	3 x täglich 5 Minuten Fenster öffnen
Parlez-vous et évitez les malentendus	Faites preuve d'égard. Périodes de repos: 12 :15 – 13 :15 heures et 22–6 heures; dimanche toute la journée	Veillez à la propreté de la machine à laver le linge et de la buanderie	Veillez à la propreté de la cage d'escalier	Ouvrez les fenêtres 3 x 5 minutes par jour pour aérer
Parlate tra di voi ed evitate malintesi	Rispettate le ore di riposo, feriali ore 12 :15–13 :15 e 22–6, festivi 24 su 24	Lasciare pulita lavatrice e lavanderia	Tenere pulito il accesso comune al appartamento	Aprire le finestre 3 volte al giorno per 5 minuti
Talk to one another and avoid misunderstandings	Be considerate. Rest time: 12:15pm to 1:15pm; 10pm to 6am and Sundays	Make sure you leave the washing machine and laundry room clean	Keep the stairways clean	Open the windows for 5 minutes 3 times a day
Flisni me njëri – tjetrin dhe mënjaroni keqkuptimet	Kini në vëmendje oraret e qetësisë. Oraret e qetë sisë: 12:15 – 13:15h dhe 22– 06h. Të dielave tërë ditën	Lëreni të pastër lavatriçen dhe ambientin e larjes	Mbani të pastra shkallët	3 x në ditë hapni dritaren për 5 minuta
Razgovarajte međusobno i izbjegnite nesporazume	Budite obzirni. Vrijeme odmora: 12:15–13:15h i 22–6h; nedjeljom cijeli dan	Perilicu za rublje i prostor za pranje rublja održavajte čisto	Pazite na čistoću Stepeništa	3x dnevno otvorite prozore na 5 minuta
Falem um com o outro e evitem mal entendidos	Tenha consideração pelos outros. Horários de descanso: 12 :15–13 :15h, 22–6 e Domingos	Deixe limpas a máquina de lavar roupa e a lavanderia	Mantenha as escadas limpas	Abra as janelas durante 5 minutos 3 vezes por dia
Conversen y eviten malentendidos	Sean considerados. Horas de descanso: 12 :15–13 :15 hs, 22–6 hs y los domingos	Dejen limpios la lavadora y el cuarto de lavado	Mantengan limpia la escalera	Abra las ventanas 3 veces por día durante 5 minutos
ஒருவருடன் ஒருவர் பேசி, தவறான புரிதல்களைத் தவிர்க்கவும்	பரிவுள்ளவராக இருங்கள். ஓய்வு நேரம்: மதியம் 12:15 - மதியம் 1:15; இரவு 10 - காலை 6 மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்	வாஷிங் மெஷினையும் சலவை அறையையும் சுத்தமாக விட்டுச்செல்வதை உறுதிசெய்யவும்	படிக்கட்டுகளைச் சுத்தமாக வைத்திருக்கவும்	ஒரு நாளில் 3 முறை 5 நிமிடங்களுக்கு ஜன்னல்களைத் திறந்துவைக்கவும்
Birbirinizle iletişim kurun ve yanlış anlaşılmalari önleyin	Komşularınızı dikkate alın. Dinlenme saatleri: 12:15 – 13:15 ve 22:00 – 06:00 arası ve pazarları tüm gün	Çamaşır makinesini ve çamaşırhaneyi temiz bırakın	Merdivenleri temiz tutun	Her gün 3 kez pencereleri 5 dakika açın
Wada hadla oo iska ilaaliya is faham la'aanta	Ka feejignow. Rest timeWakhtiga nasashada: 12:15 duhurnimo ilaa 1:15duhurnimom 10habeenimo ilaa 6 su-baxnimo iyo Axadaha	Hubso inaad ka tagto mis-hiinka dhar maydhka iyo qolka dhar maydhka oo nadiif ah	Nadiifi jararnjarooyinka	Fur daaqaadaha for 5 daqiiqo 3 wakhti maalintii
ሓድሕድ በምክርራብ ዘይምርድዳኡ አውግዱ	ኣብ ግምት ኣእትው። ናይ ስረናቲ ጊዜ፡ ካብ 12:15፡ናቲ ካብ 13:15፡ናቲ ካብ 10፡ናቲ ካብ 6:00፡ናቲ ከምኡ ውን ስምቡት	ኣዳቢት ከዳውንቲ ማሸንን ናይ መኣዳቢ ከዳውንቲ ክፍልን ኣጽሪኹም ከምክንያታኹም ኣረጋግዱ	ነቲ መተ-ኣላላፊ ኣስከላ ብጽሬት ኣዝዎ	ነቲ መሳብኹቲ ኣብ መዓልቲ 3 ጊዜ ነገሓመ-ሽተ ደቓይቓ ገለክል ክፈትዎ
تفضلوا بالحوار مع جيرانكم لتجنب سوء التفاهم و تصفية المشاكل	يجب احترام أوقات الراحة من الساعة 12:15 إلى الساعة 1:15 ومن الساعة 10 مساء إلى الساعة 6 صباحا وفي يوم الأحد	بعد غسل الثياب، ينبغي تنظيف ماكينة الغسيل وغرفة الغسيل جيدا	يجب الحفاظ على نظافة الدرج	ينبغي فتح النوافذ لتهوئة الغرف لمدة 5 دقائق 3 مرات في اليوم!